

# எழுத்தாளர் அம்பைக்ரு சாகித்திய அகாடேமி விருது

நமது நிறுபர்  
புது தில்லி, டிச். 30: எழுத்தாளர் அம்பைக்ரு (சி.என். வ'க்மி) 2021-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடேமி விருது வியாழக்கிழவை அறிவிக்கப்பட்டுள்ளது. 'செய்புக் கழகத்துடன் ஒரு பச்சைப் பறவை/ எனும் அவரது சிறுக்கைத்தொழுப்பு இந்த விருது கிடைத்துள்ளது.

இந்த விருதுடன் அவருக்கு அடிக்காடு பிப்ரவரியில் நூட்டபெறும் வியாலில் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையும், பட்டயமும் வழங்கப்பட்டுள்ளது.

அம்பை (சி.என். வ'க்மி), மு.மு.கே.ஷ.



வகையில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன. மனையாள மொழியில் ஜார்ஜ் ஓனக்கர் எழுதிய 'விருதுவ ராக்கங்கள்' எனும் கவனிதைக்கும், கவனத்தில் டி.என்.நாகபுரம்னா எழுதிய 'காந்திய கதை' எனும் வாழ்க்கை கரிதைக்கும், தெலுங்கில் கோர்ட்டி வெங்கண்ணா எழுதிய 'வெங்கண்கிட்டாளம்' எனும் கவனிதைக்கும் விருது கிடைத்துவது. இதில் செயற்குழும ரூபமினர்களுக்கு காண்டனர்.

இந்தக் கூட்டத்தின்போது, தமிழ் உஸ்பா 20 மொழிகளைச் சேர்த்த எழுத்தாளர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. கவிதைகள், சிறுக்கைகள், நாவல்கள், வாவாறு, தங்கவரலாறு, நாட்கள், விமர்சனம், இதிகாச கவிதை ஆகியவினி

திய விருது கிடைத்துள்ளது.

சாகித்திய அகாடேமி விருது பெற்ற எழுத்தாளர் அம்பை, 'சிறுக்கள் முறியும்' எனும் முதல் தொகுப்பாயும், அதைத் தொடர்ந்து, 'வீட்டில் மூலம் யில் ஓர் சமயம் அறை' மன்னிட்டபல சிறுக்கை தொகுப்பாயும் எழுதியவரார். இவர், 1966-இல் இருந்து தொடர்ந்து எழுதி வருகிறார். சாகித்திய அகாடேமி விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து அவர்களைவிருப்புக்கு அளித்த பேட்டி:

இந்த விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கந்தா ராமசாமி, குராவக்கத்தன், வெங்கட் சாமிநாதன் போன்ற முதல் எழுத்தாளர்களுக்கு கிடைக்காமல் இந்த விருது தற்போது எனக்குக் கிடைத்திருப்பது கச்ச உணர்வைத் தருவதாக கண்டது. ஆவால், அங்கீராம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி தான். அதேவேளையில், விருது கிடைக்கும் ஏன்று நீரைத்து ஒரு போதும் புத்தகம் எழுதியதின்லை. மனதில் இருக்கும் சில எண்ணங்களைப் பசிரி, பொது வெளியில் வைக்க வேண்டும் எனும் ஆவலில் எழுதுகிறேன். இந்த விருது எனது எழுத்துப் பணிக்குத் தொடர்ந்து அங்கீராம் எனக் கருதுகிறேன் தெரிவித்துள்ளார்.

சாகித்திய அகாடேமியின் யுவ புரஸ்கார் விருதும், பால் சாகித்திய விருதும் அறிவிக்கப்பட்டது. தமிழில் மு.மு.கே.ஷ் எழுதிய 'அம்மாவுக்கு மகன் கொள்ள வகிக்கின் முதல் கதை' எனும் ஆக்கம் அலிக்கட்டும் என்ற சிறுக்கைத் தொகுப்புக்கு பால் சாகித்திய விருதும் பொறுத்துக்கொண்டனர்.

## முதல்வர் வாழ்த்து

சென்னை, டிச். 30: சாகித்திய அகாடேமி விருது பெற்ற தமிழ் படைப்பாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கப்பட்டன.

தில்லியில் உள்ள சாகித்திய அகாடேமி வளாக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மொழிபெயர்ப்பு விருதுகள் வழங்கப்பட்டன. சாகித்திய அகாடேமி தலைவர் சந்திரசேகர் கம்பார், விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படவர்களுக்கு ரூ. 50-தையிடம் தொகைக்கான காசோலை உள்ளிட்ட விருதுகளை வழங்கினார். துணைத் தலைவர் மாதவு கெள்கிசுக் காகித்திய அகாடேமி செயலர் சிகிச்சியால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரயின்திரநாத் 'கோரா' நாவலை தமிழில் மொழி பெயர்த்தக் காக்காக பேராசிரியர் கா. செல்லப்ப ராம்குமார் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆணால், தமிழ்க்கழகமுடியாத காரணம் காலால், அவரால் விழாலில் நேரில் கலந்து கொள்ள இயலவில்லை. அதேபோன்று, மொழி பெயர்ப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

'அம்மாவுக்குமகள் சொன்ன உயிர் கும் என்று நினைத்து ஒரு போதும் புத்தகம் எழுதியதில்லை. மனதில் இருக்கும் சில எண்ணங்களைப் பசிரி, பொது வெளியில் வைக்க வேண்டும் எனும் ஆவலில் எழுதுகிறேன். இந்த விருது எனது எழுத்துப் பணிக்குத் தொடர்ந்து அங்கீராம் எனக் கருதுகிறேன் தெரிவித்துள்ளார்.

# மொழிபெயர்ப்பு விருதுகள் வழங்கல்

நமது நிறுபர்  
புதுதில்லி, டிச். 30: 2020-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடேமியின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதுகள் தில்லியில் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

தில்லியில் உள்ள சாகித்திய அகாடேமி வளாக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மொழிபெயர்ப்பு விருதுகள் வழங்கப்பட்டன. சாகித்திய அகாடேமி தலைவர் சந்திரசேகர் கம்பார், விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படவர்களுக்கு ரூ. 50-தையிடம் தொகைக்கான காசோலை உள்ளிட்ட விருதுகளை வழங்கினார். துணைத் தலைவர் மாதவு கெள்கிசுக் காகித்திய அகாடேமி செயலர் சிகிச்சியால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹிந்துமில் திருக்குறளை மொழிபெயர்த்துவதை ஆ.இ.என்.ராகவலுக்கு சாகித்திய அகாடேமி விருதுகள் வழங்கப்பட்டிருந்தது. அதிலே சிகிச்சாராவு ஆகியோர் கலந்து கொண்டனர்.



தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹிந்துமில் திருக்குறளை மொழிபெயர்த்துவதை ஆ.இ.என்.ராகவலுக்கு சாகித்திய அகாடேமி விருதுகள் வழங்கப்பட்டிருந்தது. அதிலே சிகிச்சாராவு ஆகியோர் கலந்து கொண்டனர்.

மைக்காக டி.இ.என்.ராகவலுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது இதேபோன்று, மதவையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம், டேக்கரி, போடோ என பல வேறு மொழிகளில் எழுத்தாளர்களுக்கு மொழி பெயர்ப்பு விருதுகள் வழங்கப்பட்டன.